

அனைத்து மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் டெல்லி கருத்தரங்க முடிவுகள்

அன்புள்ள தோழர்களே!

கடந்த 30-05-2018 டெல்லி ஹலிப் இன்ஸ்டிடியூட்டில் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மத்திய தொழிற்சங்கங்கள் INTUC, AITUC, HMS, CITU, LPF, JAF பெங்களூரு கோ-ஆர்டினேஷன் ஆகிய 7 அமைப்புக்களின் தலைவர்கள் தலைமையேற்றார்கள். தேசம் முழுமையிலிருந்து 350 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த வெற்றிகரமான கருத்தரங்கம், ஹைதராபாத்தில் 22 அக்ட.2017 தொழிலாளர்களின் இணைந்த பணிப் பட்டறை மற்றும் 2018ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் நாள் எர்ணாகுளத்தில் நடைபெற்ற விரிவடைந்த மாநாட்டின் தொடர் நடவடிக்கையாகும்.

கருத்தரங்கில் இன்றைய மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறைக்கு எதிரான நடவடிக்கைகள், பொதுத்துறைகளைப் பங்குவிற்பனை செய்தும், பிற திரைமறை நடவடிக்கைகள் மூலமும் தனியார்மயமாக்கும் போக்கு, தாமதமாகும் ஊதிய மாற்றப் பிரச்சனை, DPEன் அட்டுழியமான நிபந்தனைகள், உலகத் தொழிலாளர் அமைப்பான ILO நெறிமுறைகளான தொழிலாளர் உரிமைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிரான அரசின் பிற்போக்கு நடவடிக்கைகள் - சட்டதிருத்தங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பணி பாதுகாப்புக்கு உலை வைக்கும் "குறிப்பிட்ட காலவரையறை ஒப்பந்தப் பணி முறை" (Fixed Term Employment) [வேலை முடிந்ததும் கழுத்தை நெறிக்கும் 'உபயோகி, தூக்கி எறி' பணி முறை] என்ற கான்டிராக்க்ட் தொழிலாளர்களின் மீதான தாக்குதல் என்பன குறித்து விவாதிக்கப்பட்டன. உரையாற்றியவர்கள் பலர் என்ற போதும், ஒரே குரலில் கொள்கை வெளிப்பட்டது. அதன் முடிவாக நடைபெற உள்ள ஒன்றுபட்ட போராட்ட இயக்கங்களில் வலியுறுத்த வேண்டிய கோரிக்கைகள் பின்வருவாறு:

1. பொதுத்துறை நிறுவனங்களில் பங்குவிற்பனை செய்யாதே / தனியார்மயமாக்காதே
2. அரசின் பிற்போக்கு கொள்கைகளால் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களைப் புத்துயிர்ப்பு செய்
3. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதிக்கும் 'பிக்ஸெட் டர்ம் பணிஅமர்த்தும்' அறிவிப்பை தூக்கி எறி
4. நிரந்தர ஊழியர் ஊதிய மாற்ற அமலாக்கத்திற்குப் பிறகு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் ஊதிய மாற்றத்தை அமலாக்கு
5. அரசியலமைப்புப்படி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த ஊழியர் முறை (ஒழிப்பு மற்றும் முறைப்படுத்தல்) 1970 சட்டத்தில் திருத்தம் செய்யாதே. ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்தச் சட்டத்திலிருந்து விலக்கி சட்டப் பாதுகாப்பை மறுக்காதே
6. அனைத்து மத்திய பொதுத் துறை நிறுவனங்களிலும் திருப்திகரமான ஊதிய மாற்றத்தைத் தாமதமின்றி உடனடியாக முடிவு செய்








7. (பாராளுமன்ற ஒப்புதல் பெறாத) அடாவடியான DPE வழிகாட்டுதல்களான ஊதிய மாற்ற உடன்பாட்டை லாபத்துடன் இணைப்பது மற்றும் உடன்பாட்டை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் பரிசீலிப்பது என்ற நிபந்தனைகளைத் தூக்கி எறி
8. ஊதியமாற்ற காலவரையறையை ஐந்து ஆண்டுகளாக நிர்ணயம் செய். பத்து ஆண்டு காலம் என்ற நிபந்தனையைத் திணிக்காதே

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க வேறுபாடு இன்றி ஒன்றுபட்ட சக்திமிக்க பிரச்சார இயக்கங்களை நடத்துவது, பிரசுரங்கள், கோரிக்கை விளக்கச் சுற்றறிக்கைகளை மக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டுவது, கறுப்புச் சின்னமணிந்து கண்டன ஆர்பாட்டம், வாயிற் கூட்டம், பெரிய தொழில் நகரப் பகுதிகளில் பேரணிகள் நடத்துவது, அனைத்து தொழிற்சங்கங்களைச் சார்ந்த நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து இயக்கங்களை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தி முடிப்பது,

அதன் பிறகு ஒரு நாள் அகில இந்திய அடையாள வேலை நிறுத்தம் செய்வது.

வேலை நிறுத்த தேதியை முடிவு செய்ய தலைவர்களுக்கு இந்தக் கருத்தரங்கம் அதிகாரமளிக்கிறது.

களம் காணப் புறப்படுங்கள்! கடமை அழைக்கிறது!

			
(G Sanjeeva Reddy) INTUC	(H Mahadevan) AITUC	(Harbhajan Singh Siddu) HMS	(Tapan Sen) CITU
			
(M Shanmugam) LPF	(Meenakshi Sundaram) JAF Bengaluru	(V Prabhakar) PSU Co-Ordn Comm Hyderabad	

குறிப்பு : டெல்லி கருத்தரங்கில் நம்முடைய சம்மேளத்தின் பொதுச்செயலாளர் சந்தேஷ்வர் சிங், துணைப்பொதுச் செயலாளர் சேஷாத்திரி, சம்மேளனச் செயலர்கள் மகாபிர் சிங், பாட்டியா, காமராஜ், மால்கான், துணைத் தலைவர்கள் வினய் ரைனா, மொகிந்தர் சிங் மற்றும் ராஜமௌலி, தமிழ்நாடு மாநிலச் செயலர் நடராஜன், ஹரியானா மாநிலச் செயலர் கோயல், பஞ்சாப் மாநிலச் செயலர் சுர்ஜீத் சிங் உட்பட முன்னணித் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.